

உடனடி வெளியீட்டுக்காக

நினைவுகூறும் தினத்தை ப்ராம்ப்ட்டன் நகரம் கவுரவிக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 29, 2021) – 2021 ஆண்டின் நினைவுகூறும் தினத்தை வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதியன்று ப்ராம்ப்ட்டன் நகரம் ஆன்லைனிலும் நேரடியாகவும் கவுரவப்படுத்துகிறது; கூடவே ராயல் கனடியன் லெஜன்-ஐயும் சேர்த்து நினைவு கூறுகிறது.

பாப்பி (Poppy) பிரச்சார துவக்கம்

ராயல் கனடியன் லெஜன் பாப்பி பிரச்சாரம் அக்டோபர் 29 முதல் நவம்பர் 11 வரை நடைபெறும். கனடாவின், நினைவுகூறுதலுக்கான அடையாளச் சின்னமாக பாப்பி மலரை சுவீகரித்துக் கொண்டதன் 100 ஆவது ஆண்டை, இந்த வருடம் குறிக்கிறது.

இந்த பிரச்சாரம் துவக்கியதன் அடையாளமாக கென் வில்லான்ஸ் சதுக்கத்தில் ஒரு கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்தப் பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்படும் நிதியானது கனடா ராணுவத்தில் உழைத்து ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கும்; அதே வேளையில், சேவையாற்றியவர்கள் அனைவரின் அயராத முயற்சிகளை கனடா மக்கள் ஒரு போதும் மறக்காமலிருப்பதை உறுதி செய்ய உதவும். ப்ராம்ப்ட்டன் நகரைச் சுற்றிலுமாக இருக்கும் இடங்களில் நன்கொடைகளை வழங்கலாம்.

ராணுவ அணிவகுப்பு மரியாதை மற்றும் சேவையை நினைவுகூறுதல்

நவம்பர் 11 – காலை 10:30 மணிக்கு

brampton.ca/bramptonremembers

மேயர் ப்ரவுன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் அனைவருமாக ராயல் கனடியன் லெஜன் உடன் இணைந்து ஊர்வலமாக சென்று, ப்ராம்ப்ட்டன் நகரம் சார்பாக ஒரு மலர் வளையம் வைப்பார்கள். இந்த விழாவில் ராணுவத்தில் உழைத்து ஓய்வு பெற்ற ராணுவவீரர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக அணிவகுப்பு மரியாதை, போர் விமானங்களின் பறக்கும் மற்றும் வட்டமிடும் சாகசங்கள் ஆகியவையும் இருக்கும். ஒட்டாவா நகரில் அல்லாமல், அதற்கு வெளியிலாக, ஒரே அணி வகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் போர் விமானங்களின் பறக்கும் மற்றும் வட்டமிடும் சாகசங்கள் ஆகியவற்றையும்

நடத்துகின்ற சமூகத்தினரில் ப்ராம்ப்ட்டன் சமூகமும் ஒன்றாகும்.

ப்ராம்ப்ட்டன் நகரின் போர் வீரர்கள் மற்றும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள் அனைவரும் நகரின் [ப்ராம்ப்ட்டன் நினைவுகொள்கிறது \(Brampton Remembers\)](#) எனும் வலைப்பக்கத்தில் கவுரவிக்கப்படுவார்கள் மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரின் அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

நிகழ்ச்சியின் வலைப்பக்கம் நவம்பர் 11 அன்று காலை 10:30 மணிக்கு ஆன்லைனில் நேரலை ஒளிபரப்பாக செய்யப்படும்; இதில் ஒரு நிமிட நேர மவுனம் அனுசரித்தல் மற்றும் மலர் வளையங்கள் வைத்தல் ஆகியவை அடங்கும். ப்ராம்ப்ட்டன் நகரின் போர்ப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் - இல் மெயின் வீதி (Main Street) மற்றும் டவுண்டவுன் குவீன் வீதி (Queen Street) முழுக்கவுமாக தோரணங்கள் மீண்டும் தொங்கவிடப்படும்; இதனை நகர நிர்வாகம் மேற்கொள்ளும்.

அறிஞர் கூற்றுக்கள்

“நமது நாட்டிற்காக சேவையாற்றிய துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, இந்த ஆண்டில் அனைவருமே பாப்பி மலர்களை வாங்குமாறு நான் ஊக்கப்படுத்துகிறேன். நவம்பர் 11 ஆம் தேதியன்று, போர்ப்படை வீரர்களுக்கும், தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுக்கும் நகரமானது மரியாதை செய்யும். ஆகவே நாம் மறக்காமல் இருப்போமாக.”
- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“நமது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கொண்ட குழுவானது, ராயல் கனடியன் லெஜன் – உடன் சேர்ந்து நினைவுகூறும் நாளை அனுசரிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஒவ்வொருவருக்கும் சிறப்பானதொரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். நமது போர்ப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொருவருக்கும் இன்னுமொரு வாய்ப்பினை இந்த விழா வழங்குகிறது.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே

செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Prabhjot.Kainth@brampton.ca